

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

லுணுகல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் லுணுகல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்

- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
மீளாய்வாண்டில் திசம்பர் மாதத்தின் போது வங்கிக்கு நேரடியாக அனுப்புதலாக கிடைக்கப்பெற்ற முத்திரைக் கட்டணம் ரூபா 143,560 கணக்கீடு செய்யப்பட்டிருக்க வில்லை.	2025 இன் நிதியாண்டில் கணக்குகளில் உள்ளடக்கப்படும்.	கணக்குகள் சரி செய்யப்படல் வேண்டும்.

1.6.2 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) பௌதீக இருப்பை உறுதிப்படுத்த முடியாத மற்றும் உரித்துறுதி, கையளித்தல் கட்டளை போன்ற உரித்தை உறுதிப்படுத்தவதற்கான ஆவணங்கள் இன்றி ரூபா 1,507,700 பெறுமதியை காண்பிக்கின்ற காணி மற்றும் கட்டிடங்களில் 47 மீதிகள் மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரண மீதியில் காண்பிக்கப்பட்டிருந்தது.	உரித்தை உறுதிப் படுத்துவதற்கு முடியாதுள்ள சொத்துக்களை இனங்கண்டு உரித்தை உறுதிப்படுத்துவதற் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	உரித்தை உறுதிப் படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு நடை முறைப்பொறுப்புக்களில் உள்ளடக்கப்பட்ட ரூபா 7,256,678 ஆன 10 வைப்பு மீதிகளுக்காக முறையாக பராமரிப்பு வைப்பு பதிவேடு சமர்ப்பிக்கப் படாமையின் காரணமாக அந்த பெறுமதியை திருப்திகரமாக கணக்காய்வின் போது சான்றுறுதிப்படுத்த முடியாதிருந்தது.	இதற்கான நடவடிக்கைத் திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.	வைப்பு பதிவேடு நாளதுவரையாக பேணிச்செல்லப்படல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள், விதிகள்,
பிரமாணங்களுடனான
தொடர்பு

இணங்காமைகள்

சபையின் கருத்துரைகள்

பரிந்துரைகள்

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் பிரமாணம் 134(3) 05 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் உள்ளகக் கணக்காய்வு அறிக்கை தலைமை அனுப்புவதற்கு உள்ளகக் கணக்காய்வு பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்டிருக்க வில்லை.

உள்ளகக் கணக்காய்வு அறிக்கை தலைமை அனுப்புவதற்கு உள்ளகக் கணக்காய்வு பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் அறிக்கை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அறிவிக்கப்படல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 16,293,557 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 1,513,500 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

சபை செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

2024					2023				
வருமானம் அன மூலம்	மதிப்பீடு செய்யப்பட் ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப்பட் ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	
	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	
i. ஆதன வரியும் வரியும்	7,883,800	7,645,174	7,328,711	12,458,938	1,082,800	1,180,110	894,431	285,679	
ii. வாடகை	16,297,400	6,319,289	9,526,675	5,001,664	4,855,499	3,847,290	3,418,935	428,355	
iii. அனுமதிப் பத்திரக் கட்டணம்	602,000	-	409,747	-	1,541,000	-	794,016	-	
iv. ஏனைய வருமானம்	1,757,750	1,593,600	773,838	2,568,937	3,000,000	4,207,220	3,881,939	325,281	
மொத்தம்	26,540,950	15,558,063	18,038,971	20,029,539	10,479,299	9,234,620	8,989,321	1,039,315	

2.2.2 வருமான சேரிகத்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) ஆதனவரி		
மீளாய்வாண்டிற்கான ஆதனவரி வருமானம் ரூபா 1,050,000 ஆக இருந்த துடன் அதில் ரூபா 448,635 மாத்திரம் அறவிடப்பட்டிருந்தது.	நிலுவை ஆதனவரி ரூபா 694,710 தொகை சேகரிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் அறவிடுவதற்குள்ள ஆதனவரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலுவை வருமானம் அறவிடப்படல் வேண்டும்.
(ஆ) நீர் வரி		
மீளாய்வாண்டிற்கான நீர் வரி வருமானம் ரூபா 6,562,374 ஆக இருந்ததுடன் அதில் ரூபா 1,727,370 ஆண்டில் அறவிடப்பட்டிருந்ததுடன் அறவிடலின் சதவீதம் 26 சதவீதமான குறைந்த பெறுமதியைக் கொண்டிருந்தது.	CAT 2020 கணக்கீட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டிற்கு கிடைக்கப்பெற்ற நீர் கட்டணம் நிலுவை நீர்க் கட்டணமாக கணக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக மீளாய்வாண்டின் நிலுவை நீர்க் கட்டணம் அதிகரித்திருந்ததுடன் இந்த நிலைமையை சரிசெய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கும் சரியாக கணக்கீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ) கடை வாடகை		
மீளாய்வாண்டிற்கான கடை வாடகை வருமானம் ரூபா 3,968,590 ஆக இருந்த துடன் அதில் ரூபா 2,616,125 மாத்திரம் ஆண்டில் அறவிடப்பட்டிருந்தது. அது சதவீதமாக 66 சதவீதத்திற்கு குறைந்த பெறுமதியாகும்.	கடைகளில் உரித்தினை உறுதிப்படுத்துவதற்கு உரிய பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து காணிகளின் உரித்தை சின்னக்கரை உரித்துறுதியைப் பெற்றுக் கொள்வதற்கு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.	சபைக்கு உரிமை கோராடப்படுகின்ற காணிகளின் சட்ட ரீதியான உரித்தை உறுதிப்படுத்த வேண்டியிருந்ததுடன் நிலுவை வாடகை வருமானம் அறவிடப்படல் வேண்டும்.

2.2.3 நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மாகாண சபையின் பிரதம செயலாளரிடமிருந்தும், ஏனைய அதிகாரத் தரப்பினரிடமிருந்தும் மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய நீதிமன்ற தண்டப்பணம் ரூபா 6,003,382 மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 2,456,437 பெற்றுக் கொள்ளப்பட்டிருக்க வில்லை.	ஊவா மாகாண சபையிலிருந்து உரிய தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணத்தை பெற்றுக்கொள்ளும் தாமதத்தின் அடிப்படையில் இந்த நிலைமை ஏற்பட்டிருந்தது.	நிலுவை நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம் பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
2023 ஆம் ஆண்டின் போது 07 உறுதிச்சீட்டுக்களுக்கு உரியதாக செலுத்தப்பட்ட கூட்டுப்பெறுமதி ரூபா 115,776 தொகையான 28 உப உறுதிச்சீட்டுக்கள் கணக்காய்விற்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக கொடுப்பனவுகளின் சரியான தன்மையை உறுதிப்படுத்துவதற்கு முடியாதிருந்தது.	முறையற்ற கொடுப்பனவுகளை தவிர்ப்பதற்காக தற்போது முறையான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.	முறையான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமை யொன்றை தயாரித்து அமுல்படுத்துதல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டிற்காக பிரதேச சபை தயாரித்திருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் மற்றும் செலவினம், ஆண்டில் உள்ளபடியான வருமானம் மற்றும் செலவினத்துடன் ஒப்பீடு செய்த போது 05 வருமான விடயங்களில் 26 சதவீதம் முதல் 57 சதவீதம் வரையும், 06 செலவின விடயங்களில் 25 சதவீதம் முதல் 93 சதவீதம் வரையும் முரண்கள் காணப்பட்டது. இதன் பிரகாரம் பாதீடு ஆக்க பூர்வமான கட்டுப்பாட்டுக்கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.	கருத்து தெரிவிக்கப்படவில்லை.	வருமானம் செலவினங்கள் தொடர்பாக முரண்கள் குறைக்கப்படல் வேண்டும்.

4.2 சுற்றாடல் பிரச்சினைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
கழிவுப் பொருட்களை அகற்றுவதற்காக 2017 ஆம் ஆண்டின் போது வனப் பாதுகாப்பு திணைக்களத்தில் இருந்து வாடகை அடிப்படையில் காணி ஒன்று பெறப்பட்டு ரூபா 6,383,675 செலவில் இரண்டு கழிவுப் பொருள் தளங்கள், கூட்டுப்பசளை களஞ்சியப்படுத்தும் அறை, கழிவுப் பொருட்கள் அரைக்கின்ற இயந்திரம் என்பன கொள்வனவு செய்து பொருத்தப்பட்டிருந்தது. எனினும் உக்குகின்ற மற்றும் உக்காத கழிவுப் பொருட்கள் முறையற்ற வகையில் கூட்டுப்பசளைத் தளத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்ததுடன் கழிவுகளை அகற்றுவதற்காக முறையான வேலைத்திட்டமொன்று இதுவரை அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.	பிரதேச மக்களை உள்ளடக்கிய அரசாங்க நிறுவனங்களுக்கும் அறிவித்து கழிவுப்பொருள் சேகரிக்கும் போது உக்குகின்ற மற்றும் உக்காத கழிவுப்பொருள்களை தனித்தனியாக சேரிப்பதற்கும், கூட்டுப்பசளை உற்பத்திக்கான திட்டமொன்றும் பின்பற்றப்படும்.	கழிவுப் பொருட்களை அகற்றுதல் முறையாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.